

Chennai Metropolitan Development Authority
PLANNING PERMIT

(Sec 49 of T & C. P. Act 1971)

PERMIT No. 8729

B/spl. Bldg/123-16034/2014 Date of Permit...../05/2014
M/s. Mahindran Lifestyle Developments Ltd

File No. B3/14135/13. Block no A, 2nd Flr, 2nd Aven,
Name of Applicant with Address, Malabar world city, Malabar sub (PO)
Chennai, 603 002

Date of Application.....8/8/13

Nature of Development : Layout/Sub-division of Land/Building construction/Charge in use of Land/Building

PP - pro. vortn. of 211 FL + 4 FL - 8 block, G + 3 FL - 4 blocks
Overallly 12 block Group Development ships with residential
Site Address building with 1260 DM at no 463, 465/1, 480/2,
481, 486, 487, 488, 489/1, 2, 261, 490/1A, 1B, 2, 491,
Division No. 492/1, 493/2, 494/1A, 12, 550/2, D No 72/2
77/2, 87/3, 88/3, 89/5, 90/1, 2, 3, 91, 92/1, 93/7
98, 99, 100 & 101/7 Block no 84, ward no I of Parthiban
village

Development Charge paid Rs.....Challan No.....Date...18/2/14
11,00,000/- 05122

PERMISSION is granted to the layout/sub-division of land/
building construction/change in use of land/building according to the
authorised copy of the plan attached hereto and subject to the
condition overleaf.

3. The permit expires on 105/2017

the building construction work should be completed as per plan before the expiry date. If it is not possible to Complete the construction, request for renewing the planning permit should be submitted to Chennai Metropolitan Development Authority before the expiry date. If it is not renewed before the said date fresh Planning Permission application/has to be submitted for continuing the construction work when the Development Control Rules that may be currently in force at that time will be applicable. If the construction already put up is in deviation to the approved plan and in violation of rules. Planning permit will not be renewed.

K. Srinivasan
9/5/14
For MEMBER SECRETARY

அனுப்புநர்
உறுப்பினர்-செயலர்,
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுவும்,
1, காந்தி-இன்வின் சாலை,
எழும்பூர், சென்னை - 600 008.

பெறுநர்
ஆணையாளர்
ஆவடி நகராட்சி
ஆவடி
சென்னை.

கடித எண். பி3/14135/13

தேதி 09.05.2014

ஐயா,

மொருள் செ.பெ.வ குழுவும் - திட்ட அனுமதி - பழைய நில அளவை எண் 463, 465/1, 480/2, 481, 486, 487, 488 489/1,2, 2B1, 490/1A, 1B 2, 491, 492/1, 493/2, 494/1A12 550/2, நகர நில அளவை எண் 72/2, 77/2, 87/3, 88/3, 89/5, 90/1,2,3, 91, 92/1, 93/7, 98, 99, 100 மற்றும் 101/7, பிளாக் எண் 84, வார்டு எண் 1, பருத்திப்பட்டு கிராமம், சென்னை-இல் தரைத் தளம் + 3 தளங்கள் - 4 தொகுப்புகள், வாகன நிறுத்து தளம் + 4 தளங்கள் - 8 தொகுப்புகள் (மொத்தம் 12 தொகுப்புகள்) 1260 குடியிருப்புகளுடன் கடைகள் மற்றும் குடியிருப்பு தொகுப்புக் கட்டிடம் - ஒப்பளிக்கப்பட்டிருப்பது - தொடர்பாக.

- பார்வை:
1. சிறப்புக் கட்டிடப் பிரிவு எண் 808/2013 இல் 8.8.13 அன்று கிடைக்கப்பெற்ற திட்ட அனுமதி விண்ணப்பம்.
 2. அரசாணை (பல்வகை) எண்.86 வீ.வ.மற்றும் ந.வ.துறை ந.வ. (ந.வ.4(1) துறை நான் 28.3.12
 3. அரசாணை (பல்வகை) எண் 303, வீ.வ.மற்றும் ந.வ.துறை ந.வ. (ந.வ.4(1) துறை நான் 30.12.2013, அரசு இதழ் வெளியீட்டு நான் 29.01.2014.
 4. திரு S பரத் அவர்களின் புகார் கடித நான் 5.9.13.
 5. விண்ணப்பதாரருக்கு இதே எண் கொண்ட இவ்வலுவலக கடித நான் 19.9.13.
 6. திரு S. பரத் அவர்களுக்கு இதே எண் கொண்ட இவ்வலுவலக கடித நான் 19.9.13.
 7. விண்ணப்பதாரரின் கடித நான் 22.10.13.
 8. விண்ணப்பதாரருக்கு இதே எண் கொண்ட இவ்வலுவலக கடித நான் 28.11.13.
 9. விண்ணப்பதாரரின் கடித நான் 12.12.13.
 10. விண்ணப்பதாரருக்கு இதே எண் கொண்ட இவ்வலுவலக கடித நான் 20.1.14.
 11. விண்ணப்பதாரரின் கடித நான் 4.2.14.
 12. வளர்ச்சிக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் கோருதல் குறித்து விண்ணப்பதாரருக்கு அனுப்பிய இதே எண் கொண்ட இவ்வலுவலக கடித நான் 10.2.14.
 13. விண்ணப்பதாரரின் கடித நான் 19.2.14.
 14. இணைப்பு சாலை, திறந்தவெளி இடம், உயர் மின் அழுத்த இடைதாங்கு பகுதி தானப்பத்திரம் மூலம் ஒப்படைத்தல் குறித்து விண்ணப்பதாரருக்கு இதே எண் கொண்ட இவ்வலுவலக கடித நான் 28.2.14.
 15. CMWSSB கடித எண் CMWSSB/P&D/EE1/STP/98/(2013-14)/CMDA/2014, நான் 5.3.14.
 16. சுற்றுபுற சூழல் கடித எண். SEIAA/TN/F/544/EC/8a/166/2012 dt 4.6.2013
 17. விண்ணப்பதாரரின் கடித நான் 25.2.14 மற்றும் 16.4.2014.

பழைய நில அளவை எண் 463, 465/1, 480/2, 481, 486, 487, 488, 489/1,2, 2B1, 490/1A 1B 2, 491, 492/1, 493/2, 494/1A12. 550/2, நகர நில அளவை எண் 72/2, 77/2, 87/3, 88/3, 89/5, 90/1,2,3, 91, 92/1, 93/7, 98, 99, 100 மற்றும் 101/7, பிளாக் எண் 84, வார்டு எண் 1, பருத்திப்பட்டு கிராமம், சென்னை-இல் தரைத் தளம் + 3 தளங்கள் - 4 தொகுப்புகள், வாகன நிறுத்து தளம் + 4 தளங்கள் - 8 தொகுப்புகள் (மொத்தம் 12 தொகுப்புகள்) 1260 குடியிருப்புகளுடன் கடைகள் மற்றும் குடியிருப்பு தொகுப்புக் கட்டிடத்தை கட்டுவதற்கு, பார்வை 1ல் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பம், பார்வை-12ல் கண்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுடன் மற்றும் (1) வாகன நிறுத்து தளத்தில் தாங்கு சுவர் (shear wall) எதிர் காலத்தில் அறைகளாகவோ அல்லது வேறு எந்த உபயோகத்திற்கும் பயன் படுத்த கூடாது. வரைபடத்தில்

கண்டுள்ள தளப்பரப்பில்லாத அறைகள் மட்டும் (Non FSI) பயன்படுத்த வேண்டும் ஆர்.டி.யல் சாலைக்காக நிலம் கையக படுத்தல் சம்பந்தமாக குறிப்பினை துவங்கியிருந்தாலோ அல்லது துவங்க இருந்தாலோ இத்திட்ட அனுமதி பொறுப்பேற்காது என்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒப்பளிக்கப்படுகிறது.

2 விண்ணப்பதாரர் பார்வை 12-இல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு, ரசீது எண் 05122, SD/623 மற்றும் 05123 நாள் 18.2.2014ல் கீழ்க்கண்ட கட்டணங்களைச் செலுத்தியுள்ளார்.

வளர்ச்சிக் கட்டணம்	ரூ. 11,00,000/-	இரசீது எண் 5122 நாள் 18.2.14
கூர்ந்தாய்வுக் கட்டணம்	ரூ. 50,000/-	
வரன்முறைக் கட்டணம்	ரூ. 25,00,000/-	இரசீது எண் SD/623 நாள் 18.2.2014
திறந்தவெளிக் கட்டணம்	// இல்லை //	
கட்டிடத்திற்கான காப்புறுதிக் கட்டணம்	ரூ. 168,50,000/-	இரசீது எண் 5123 நாள் 18.2.2014
கழிவுநீர் தொட்டிக்கான காப்புறுதிக் கட்டணம்	ரூ. 12,70,000/-	
அறிவிப்புப் பலகைக்கான வைப்புநிதி	ரூ. 10,000/-	
உள்கட்டமைப்பு வசதி கட்டணம்:	ரூ. 2,52,00,000/-	
ஊக்கத் தளப்பரப்பு கட்டணம்	// இல்லை //	
மொத்தம்	ரூ. 4,69,80,000/-	

3. உத்தேச திட்டத்திற்குக் கட்டிட அனுமதி வழங்குவதற்கு முன்னால், குடிநீர் வசதிருக்கான வடிவமைப்புகள் வசதி இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுமாறு உள்ளாட்சி அமைப்பு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

4. மேல்நோக்கு வடிகட்டு கழிவு நீர்த்தொட்டியின் பராமரிப்பை முதலில் கட்டிட முனைவாரே மேற்கொள்ள வேண்டும். குடியிருப்போர் சங்கம் உருவாக்கப்பட்ட பின் அதனிடம் பொறுப்பை ஒப்படைக்கும் வரையில் கட்டிட முனைவாரே அதைப் பராமரிக்க வேண்டும்.

5. அனுமதியளிக்கப்பட்ட வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளவாறு மழை நீர் சேகரிப்பு நடவடிக்கைகள் குழுமத்திற்கு திருப்தி அளிக்கும் வகையில் அமையாதிருப்பதும், ஒப்பளிக்கப்பட்ட வரைபடத்திற்கு மீறியதாகவும் வளர்ச்சிக் கட்டுப்பாடு விதிகளுக்கு முரணானதாகவும் கருதப்பட்டு அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

6. கிணறுகள், மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் கழிவு நீர்த்தொட்டிகள், ககாதாரமுறையில் உறுதியாக மூடப்பட்டு கொகத் தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

7. எண் பி/சிறப்புக் கட்டிடம்/123 - 1 to 34/2014, நாள் 09.05.2014 என எண்ணிடப்பட்ட இரு ஒப்பளிக்கப்பட்ட வரைபடங்கள் இத்துடன் அனுப்பப்படுகின்றன. இத்திட்ட அனுமதி 09.05.2014 இருந்து 08.05.2017 வரை செல்லுபடியாகும்.

8. இந்த ஒப்பளிப்பு இறுதியானது அல்ல. உள்ளாட்சி அமைப்புச் சட்டத்தின் கீழ் கட்டிட அனுமதி பெறுவதற்கு, விண்ணப்பதாரர் ஆவடி நகராட்சியை அணுக வேண்டும். கட்டிட அனுமதி பெற்ற பிறகு தான் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கலாம்.

9. நகர் மற்றும் ஊரமைப்பு சட்டம் 1971ன் வகைப்பாட்டிற்கு ஏற்ப கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி வழங்கப்படுகிறது. அதில் கட்டமைப்பு உறுதிப்பாடு மற்றும் கட்டுமானத்தின்போது பாதுகாப்பு போன்றவை இடம் பெறவில்லை. எனினும் இந்த வகையான அம்சங்கள் உள்ளாட்சித் துறை விதிகளில் உள்ளது.

கட்டிடத்தின் கட்டமைப்பு உறுதிபாட்டை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி சட்டம் 1920ல் கட்டிட விதியில் கூறியுள்ளது போல் அதாவது சென்னை நகர மாநகராட்சி சட்டம் 1919, தா. மாலட்ட நகராட்சி விதிகள், தா. ஊராட்சி விதிகள், இது உள்ளாட்சித் துறை அதிகாரத்தின் கீழ் வருகிறது. தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டம் 1971 மூலம் வழங்கப்படும் திட்ட அனுமதியில் கட்டமைப்பு உறுதிப்பாடு இடம் பெறவில்லை. இருப்பினும், கட்டிடத்தின் தொடர் கட்டமைப்பு உறுதிப்பாடு மற்றும் கட்டுமானத்தின் போது பாதுகாப்பு போன்றவைகள் விண்ணப்பதாரர் / அபிவிருதியாளர் / பொது அதிகார நபர் மற்றும் வரைபடத்தில் கையொப்பமிட்டுள்ள கட்டமைப்பு பொறுப்பாளர் / உரிமம் பெற்ற நில அளவையர் / கட்டிட வடிவமைப்பாளர் அவர்களின் பொறுப்பாகும்.

10. பார்வை 15 கடிதம் CMWSSB/P&D/EE1/STP/98(2013-14)/CMDA/2014, நாள் 5.14 கடிதத்தில் கண்டுள்ள நிபந்தனைகளை கடைபிடிக்க விண்ணப்பதாரரை அறிவுறுத்துமாறு உள்ளாட்சி அமைப்பு கோரப்படுகிறது.

11. சுற்றுப்புற சூழல் கடித எண். SEIAA/TN/F/544/EC/8a/166/2012 dt 4 6 2013 கடிதத்தில் கண்டுள்ள நிபந்தனைகளை கடைபிடிக்க விண்ணப்பதாரரை அறிவுறுத்துமாறு உள்ளாட்சி அமைப்பு கோரப்படுகிறது.

12. குறைந்த வருவாய்க்கான குடியிருப்புகளை ஒருங்கிணைக்கவோ அல்லது விரிவுபடுத்தவோ கூடாது என்ற விண்ணப்பத்தாரை அறிவுறுத்துமாறு உள்ளாட்சி அமைப்பு கோரப்படுகிறது.

13. செ.பெ.வ.குழுவும் சட்டபூர்வமாக திட்ட அனுமதி அளிப்பதன்மூலம் விண்ணப்பதாரரின் பேரில் நில உரிமையை உறுதிப்படுத்தவில்லை. திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு விண்ணப்பதாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரையத்தில் குத்தகை பத்திரம், பட்டா, தானப்பத்திரம், பொது அதிகார பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன்மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப்படுகிறது.

சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும், விண்ணப்பதாரருக்கு சொத்தின்மீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அதன்மேல் வேறு யாரும் தனி நபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக் கொள்ளலாம். இதனை முடிவு செய்ய செ.பெ.வ. குழுவும் பொருத்தமான அமைப்பு அவ்வ.

14. கட்டிடம் கட்டப்படுவதைக் கண்காணிக்குமாறும், அது ஒப்பளிக்கப்பட்ட வரைபடத்தின்படியே கட்டப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ளும்படியும், அவ்வாறில்லாமல், ஒப்பளிக்கப்பட்ட வரைபடத்திற்கு மாறாக கட்டப்பட்டால் உடனுக்குடனேயே அமலாக்க நடவடிக்கை எடுக்குமாறும் உள்ளாட்சி அமைப்பு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தங்கள் உண்மையுள்ள,

K. Ravi Prakash
உறுப்பினர்-செயலருக்காக.

இணைப்பு:

1. ஒப்பளிக்கப்பட்ட வரைபடத்தின் 2 படிகள்.
2. திட்ட அனுமதியின் 2 படிகள்.

நகல்:

1. M/s. மகேந்திர லைப் ஸ்பேஸ் டேவலப்பர்ஸ் லிட்.
ப்ளாக் A, 2வது மாடி, 2வது அவினியூ
மகேந்திரா வால்டு சிட்டி, நத்தம் (P.O.)
செங்கல்பட்டு 603 002
உறுப்பினர்,
உரியதுறை (Appropriate Authority)
108, உத்தமர் காந்தி சாலை,
நூங்கம்பாக்கம், சென்னை 600 034.
2. வருமானவரி ஆணையர்,
168, உத்தமர் காந்தி சாலை,
நூங்கம்பாக்கம், சென்னை 600 034.
3. துணைதிட்ட அமைப்பாளர் (வடக்கு)
செயலாக்கப்பிரிவு, செ.பெ.வ.குழுவும், சென்னை-8.

9/11/14